



राष्ट्रीय वित्तीय शिक्षा केन्द्र
National Centre for Financial Education
एक आर्थिक रूप से जागरुक और सशक्त भारत
A financially aware and empowered India

Promoted By :-



நிதி மேலாண்மை கல்வி கையேடு



அச்சிடப்பட்டது:

நிதி கல்விக்கான தேசிய மையம் (NCFE)
முதல் பதிப்பு, 2021

பொறுப்புத் துறப்பு:

நிதி குறித்த அறிவு பெறுவதற்காகவும் படித்துத் தெறித்துக் கொள்ள மற்றும் கற்பிக்கும் பொருளாகவும் இந்த ஹேண்ட் புக் வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது. வாசகர்களை எந்தவொரு குறிப்பிட்ட நிதி தயாரிப்புகள் அல்லது சேவைகள் தொடர்பாக முடிவெடுப்பதில் தேவையற்ற முறையில் பாதிக்கும் நோக்கத்தில் இது உருவாக்கப்படவில்லை. எந்தவொரு முதலீடும் செய்வதற்கு முன்பு வாசகர்கள் தங்கள் முதலீட்டு ஆலோசகரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிப்புரிமை: மூலம் அங்கீகரிக்கப்பட்டால் தயாரிப்பு அனுமதிக்கப்படுகிறது.



NCFEபற்றிய ஒரு அறிமுகம் (நேஷனல் சென்டர் ஃபார் பினான்சியல் எஜிகேஷன்)

நேஷனல் சென்டர் ஃபார் ஃபினான்சியல் எஜிகேஷன் (NCFE) என்பது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI), செக்கியூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI), இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அன்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (IRDAI) மற்றும் பென்ஷன்ஃபண்ட் பாண்ட் ரெகுலேட்டரி அன்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) நிறுவனங்களால் முன்னெடுத்துச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொலை நோக்கு பார்வை- "நிதிவிழிப்புணர்வுமற்றும் அதிகாரம்பெற்ற இந்தியா"

இலக்கு - நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும், குறை தீர்க்கும் முறைமைக்காக நியாயமான மற்றும் வெளிப்படையான இயந்திரங்களுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் மூலமும், பொருத்தமான நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுகுவதன் மூலமும், மக்களுக்கு நிதியை நிர்வகிக்க உதவும் மிகப்பெரிய அளவிலான நிதிய கல்வி பிரச்சாரத்தை மேற்கொள்வது.

இந்திய நிதித்துறை கட்டுப்பாட்டாளர்கள்:

RBI: தி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ரிசர்வ் வங்கி) என்பது இந்தியாவின் மத்திய வங்கி என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் நாணயக்கொள்கையை நிர்வகிக்கிறது அத்துடன் இந்தியாவில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதித்துறையை ஒழுங்குபடுத்துகிறது.
வெப்சைட்: <https://www.rbi.org.in>

SEBI: செக்கியூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) என்பது இந்தியாவில் பத்திரசந்தையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பத்திரங்களில் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாத்தல், பத்திரசந்தையின் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.
வெப்சைட்: <https://www.sebi.gov.in>

IRDAI: தி இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அன்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (IRDAI) என்பது இந்தியாவில் காப்பீட்டு மற்றும் மறுகாப்பீட்டுத் தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும்.
வெப்சைட்: <https://www.pfrda.org.in>

PFRDA: பென்ஷன்ஃபண்ட் பாண்ட் ரெகுலேட்டரி அன்ட் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (PFRDA) என்பது ஒய்வூதியத்துறையை நிறுவுதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் முதியோர் வருமான பாதுகாப்பை மேம்படுத்தும் பணியைக் கொண்ட ஒழுங்குமுறை அமைப்பாகும்.
வெப்சைட்: <https://www.pfrda.org.in>

உள்ளடக்கங்கள்

வரிசை எண்

பாடங்கள்

பக்கம் எண்

01	கருத்துக்கள்	05
02	வங்கி	08
03	டிஜிட்டல்	10
04	ஆயுள் காப்பீடு	12
05	முதலீடு	14
06	பணி ஓய்வு மற்றும் ஓய்வூதியம்	16
07	வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் குறை தீர்த்தல்	18

தொகுதி 1 கருத்துக்கள்

வருமானம், செலவுகள் மற்றும் பட்ஜெட்

உங்களுக்கு சில நேரங்களில் மாத இறுதியில் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறதா? நீங்கள் சேமிக்கவிரும்பினாலும் கூட சேமிக்க முடியவில்லையா?

உங்கள் செலவுகளுடன் உங்கள் வருமானத்தை சமநிலைப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ளலாம் - அத்துடன் சேமிக்கவும் கூடுதல் செலவுகளுக்கும் கூட சிறிதளவு பணத்தை மிச்சம் பிடிக்கலாம். உங்கள் உள்வரும் மற்றும் வெளிச் செலவு மாதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை காண்பிப்போம்.

முன்னுரிமைகளை அமைத்தல்: தேவைகள் மற்றும் விரும்புக்கள்

உங்கள் தேவைகளுக்கும் உங்கள் விரும்புக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இது நீங்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும், இனால நீங்கள் எதற்கு உங்கள் பணத்தை செலவழிக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1. **தேவை:** இன்றியமையாமல் தேவைப்படும் ஒன்று, வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று

2. **விரும்பம்:** ஆசை படக்கூடிய, விரும்பிய ஒன்று, அத்தியாவசியமற்ற ஒன்று

"எந்தலைக்கு மேல் ஒரு கூரை" என்பது தேவைக்கான வரையறை ஆகும். இதற்கு உதாரணமாக ஆடை, உணவு மற்றும் மருந்துகள் போன்றவற்றை கூறலாம். "தியேட்டரில் திரைப்படங்களைப் பார்ப்பது" என்பதை விரும்பத்திற்கான வரையறையாக கூறலாம். உதாரணமாக விலையுயர்ந்த சேலை, நகைகள் போன்றவற்றை வாங்குதல்.



வருமானம்

நம் மில் பெரும்பாலும் முடைய வேலை, வணிகம், விவசாயம், ஓய்வூதியம் போன்றவற்றின் மூலம் வருமான ஆதாரத்தைக் கொண்டுள்ளோம். பலர்தங்கள் முதலீடுகளிலிருந்து வட்டி மூலம் வருமானத்தையும் பெறலாம்.

வருமானத்திற்கான ஆதாரங்கள் எதுவாக இருந்தாலும், அதை எவ்வாறு கண்காணிப்பது மற்றும் நம் முடைய செலவுகளை டூக்ட்டுவது மற்றும் எதிர்காலத்திற்காக எப்படிச் சேமிப்பது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

செலவுகள்

நாம் வாழ்வதற்குப் பணம் தேவைப்படுகிறது. உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து, தகவல்தொடர்பு இது போன்ற

ஒருட ஜன் செலவுகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். அத்துடன் விடுமுறைகள், பொழுதுபோக்கு, உறவினர்களுக்கு பரிசு போன்ற விஷயங்கள் இருக்கிறது:

1. உங்கள் செலவினங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
2. தேவையற்ற செலவினங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படி, உங்கள் அன்றாட செலவுகளைக் கண்காணிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதேயாகும், இதன் மூலம் நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள், உங்கள் செலவுகளின் விவரங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியவரும்.

ஒவ்வொரு சந்தையும் வைத்திருங்கள்.

ஒவ்வொரு செலவையும் தினமும் பதிவு செய்யுங்கள்

மாத இறுதியில் மொத்தம் எவ்வளவு செலவு ஆனது என்று பாருங்கள்

இதை மூன்று மாதங்கள் செய்யுங்கள்

நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள், எதற்கெல்லாம் செலவிட்டீர்கள் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.



பட்ஜெட்

இப்போது உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் என்ன என்று உங்களுக்குத் தெரியும், நீங்கள் அவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும், இது தான் பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. பட்ஜெட்டில் கடினமாக எதுவும் இல்லை. இது வெறும் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

உங்கள் மொத்த வருமானத்திற்கும் மொத்த செலவுகளுக்கும் உள்ள வேறுபாடு நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?



இது நேர்மறையாக இருந்தால், உங்களிடம் உபரியாக பணம் இருக்கிறது. வாழ்த்துக்கள்! கூடுதல் பணம் மூலம் உங்களிடம் ஏதேனும் கடன் அல்லது வேலாளுக்கு நீங்கள் பணம் செலுத்தலாம் இல்லையெனில் உங்கள் மாத சேமிப்பு தொகையை அதிகரிக்கலாம் அல்லது எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம்.



இது எதிர்மறையாக இருந்தால், உங்களுக்குப் பணம் பற்றாக்குறையில் உள்ளது என்று அர்த்தமாகும். உங்கள் பட்ஜெட்டை சமப்படுத்த உங்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் விரும்புவதை விட உங்கள் தேவைகள் என்ன என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் செலவுகளைக் குறைக்கவும்.

பட்ஜெட் ஒரு முறைமட்டுமே செயல்படுத்தக் கூடிய ஒன்று கிடையாது. அதைச் செயல்படுத்துவதற்கு, நீங்கள் அதைத் தவறாமல் செய்ய வேண்டும். முதலில், இந்த வாராந்திரத்தைச் செய்யுங்கள், நீங்கள் வசதியாக இருந்தவுடன் அதை மாதந்தோறும் செய்யலாம்.

சேமிப்பு

உங்கள் எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த சேமிப்பது ஒரு முக்கிய படியாகும். உங்கள் சேமிப்பு வளர் முடிந்தவரை அதிக நேரம் கொடுக்க ஆரம்பிக்கவும்.

கூட்டுவட்டியின் சக்தி என்ன?

தனி வட்டி என்பது நீங்கள் அசல் மீது தனி வட்டி மட்டுமே சம்பாதிக்கிறீர்கள் (அதாவது, நீங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்த தொகை); கூட்டு வட்டி என்பது, நீங்கள் அசல் மற்றும் முன்பு சம்பாதித்த வட்டிக்கு வட்டி சம்பாதிக்கிறீர்கள்.

10% வட்டியில் முதலீடு செய்யப்படும் ரூ. 100/-, சாதாரண வட்டியுடன் (சுமார்) ரூ. 200/- ஆகவும் மற்றும் கூட்டு வட்டியுடன் (சுமார்) ரூ. 260/- ஆகவும் 10 வருடத்தில் முதிர்வடையும்.

72 விதி:

72 இன் விதி ஒரு விரைவான, பயனுள்ள தீர்மானமாகும், இது ஒரு குறிப்பிட்ட வருடாந்திர வருவாய் விகிதத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை இரட்டிப்பாக்க தேவையான ஆண்டுகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்குப் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டுகள் இரட்டிப்பாகும் = 72 / வட்டி விகிதம்

9% வட்டி விகிதத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ. 1000/- தொகை 72/9 = 8 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்

எப்படி சேமிப்பது?

இப்போது நீங்கள் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்கள். அதை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்?

நிதித் திட்டமிடல்

நம் முடைய வாழ்க்கையில் நிதி முடிவுகள் என்பது நாம் செய்யும் பலவற்றின் அடிப்படையாக அமைகின்றன. மோசமாக சிந்தித்து செயல்படுத்தப்பட்ட தனிப்பட்ட நிதி முடிவுகள் கடனுக்கு வழிவகுக்கும், அதே சமயம் நன்கு சிந்தித்து செயல்படுத்தப்பட்ட நல்ல நிதி முடிவுகள் நிதி நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.

அதனால்தான் நிதி நல்வாழ்வுக்கு நிதித் திட்டமிடல் மிக முக்கியமானது.

நிதித் திட்டமிடல் என்பது ஓய்வூதியம் / முதுமைக்கு முதலீடு செய்வதும் மட்டுமே என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால் அது அப்படி கிடையாது. நீங்கள் ஒரு கல்வாரிப்பட்டதாரி, ஒரு இளைஞன், ஒரு குடும்பத் தலைவி அல்லது குடும்பத்தில் இருக்கும் மூத்த நபராக இருந்தாலும், உங்கள் குறிக்கோள்களை நீங்கள் அடைவதை உறுதி செய்ய நீங்கள் எப்படி முன் கூட்டியே சிந்திக்கிறீர்கள் என்பது நிதித் திட்டமிடல் எனப்படும்.

கீழ்க்கண்ட 3 கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் உங்கள் நிதித் திட்டத்தைத் தொடங்குங்கள்:

நான் இப்போது எங்கே இருக்கிறேன்?
நான் எங்கு செல்ல விரும்புகிறேன்?
இங்கிருந்து நான் எப்படி செல்வது?




நிதித் திட்டம் உங்களுக்குக் கீழ்க்கண்ட பலன்களை அளிக்கக் கூடும்:

- > எதிர்காலத்திற்கான உங்கள் இலக்குகளுடன் இன்றைய தேவைகளைச் சமப்படுத்தவும்
- > உங்கள் நிதி ஆதாரங்களை சிறப்பாகப் பயன்படுத்துங்கள்
- > உங்கள் சூழ்நிலைகள் மற்றும் தேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
- > உங்கள் இலக்குகளை அடைய தேவையான பணத்தை சேமிக்கவும்
- > எதிர்பாராத அவசரநிலைகளுக்கு தயாராகுங்கள்
- > நீங்கள் மிக முக்கியமானது என்று நினைப்பதை பாதுகாக்கவும்
- > ஓய்வு வாழ்க்கைக்கு முன் கூட்டியே தயாராகுங்கள்
- > உங்களுக்கும் உறுப்பினர்களுக்கு எதையாவது சேமித்து வைக்கவும்
- > உங்கள் வரிகளை நிர்வகிக்கவும்
- > சரியான பாதையில் பாதுகாப்பாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்

நிதி இலக்கு அமைத்தல்

நிதித் திட்டத்தின் மிக முக்கியமான படி இலக்கு அமைத்தல் ஆகும். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம்.



புத்திசாலித்தனமான இலக்குகளை அமைத்தல்

நீங்கள் எங்காவது செல்லவிரும்பினால், எந்த சாலை வழியாக செல்ல வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இது உங்கள் பணத்திற்கும் பொருந்தும். உங்கள் பணத்தை நன்றாக நிர்வகிக்க, நீங்கள் எங்கு செல்லவிரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளை நிர்வகிப்பது முக்கியம்.



உதாரணமாக, "மோட்டார் பைக்கிற்காக சேமிப்பது" என்பது தெளிவற்றது மற்றும் அளவிடக்கூடியது. நீங்கள் முன்னேற்றம் அடைகிறீர்களா அல்லது அதை அடைந்துவிட்டீர்களா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? மறுபுறம், "50000 ரூபாயை 100 சிசி மோட்டார் பைக்கிற்காக 10 மாதங்களுக்கு சேமிப்பது" என்பது ஸ்மார்ட் ஆகும். இது தெளிவானது - நீங்கள் எதை சேமிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இது அளவிட முடியாதது - உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் அடையக்கூடிய மற்றும் யதார்த்தமான திறகு - நீங்கள் செய்யவேண்டிய மொத்த தொகையைச் சிறிய படிக்களாக உடைக்கலாம் (ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் சேமிப்பது) இது எளிதாக இருக்கும். அதன் கால அவகாசமாக நீங்கள் 10 மாத காலக் கெடுவை நிர்வகித்துள்ளீர்கள்.

சேமித்தல்:

உங்கள் எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த சேமிப்பு ஒரு முக்கிய படியாகும். இது உங்கள் நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய உதவுகிறது மற்றும் உங்கள் தனிப்பட்ட எதிர்காலத்தை வழங்க உதவும்.

சேமிப்பு என்றால் என்ன?
சேமிப்பு என்றால் என்ன என்பதைப் பின்வருமாறு பார்ப்பது ஒரு நல்ல அணுகுமுறையாக இருக்கும்:

- ✗ சேமிப்பு = வருமானம் - செலவு
- ✓ செலவு = வருமானம் - சேமிப்பு

நீங்கள் எதையும் செலவு செய்வதற்கு முன்பு உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்க வேண்டும்.

ஏன் சேமிக்க வேண்டும்?

சேமிப்பு இல்லாமல், நீங்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நீங்கள் கடன் வாங்க வேண்டும். கடன் வாங்குவது செலவு, ஏனென்றால் நீங்கள் அதை திருப்பிச் செலுத்த வேண்டியது மட்டுமல்லாமல்; அதற்கு நீங்கள் வட்டி செலுத்த வேண்டும், பெரும்பாலும் அதிக மாதாந்திர விகிதத்தில். சேமிப்பது பணத்தை கடன் வாங்கும் போது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியைத் தவிர்க்க உதவுகிறது. திருப்பிச் செலுத்த வேண்டியது மட்டுமல்ல; நீங்கள் வட்டி செலுத்த வேண்டும், பெரும்பாலும் அதிக மாதாந்திர விகிதத்தில். சேமிப்பது பணத்தை கடன் வாங்கும் போது நீங்கள் செலுத்த வேண்டிய வட்டியைத் தவிர்க்க உதவுகிறது.

எப்படிச் சேமிப்பது?

இப்போது நீங்கள் சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்கள், அதை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்? இந்த உதவிக்குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்:

உங்கள் சேமிப்பு மற்றும் செலவுகளுக்கு ஒரு திட்டத்தை உருவாக்கவும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, உங்கள் சேமிப்பை ஒரு தனி கணக்கில் வைக்கவும். உங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு மட்டும் புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.

உங்கள் சேமிப்பைத் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் அதிக வட்டிக்கு வாங்கி இருக்கும் கடன்களைத் தீர்ப்பது பொதுவாக சிறந்தது. ஏனென்றால் அவை சேமிப்பைத் தடுத்ததுடன் நீங்கள் சம்பாதிக்கக்கூடியதை விட அதிகமாக செலவாகும். இந்த கடன்களை முதலில் செலுத்துங்கள், பின்னர் பணத்தை தொடர்ந்து சேமிப்புக்கணக்கில் வைக்கவும்.

முதலில் நீங்கள் பணம் செலுத்த தொடங்குங்கள். நீங்கள் வேறு எதையும் செலவழிப்பதற்கு முன்பு உங்கள் வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒதுக்குங்கள். செலவு செய்யச் சேமித்த பிறகு எஞ்சியதைப் பயன்படுத்தவும். மேலும், உங்கள் வருமானம் அதிகரித்தால், உங்கள் சேமிப்பில் சில அதிகரிப்புகளை (அதில் பெரும்பாலானவை, உங்களால் முடிந்தால்) வைக்கவும். கூடுதல் பணத்தை செலவழிக்கப் பழகுவதற்கு முன்பு இதைச் செய்ய வது எளிதாக இருக்கும்.

உங்கள் சேமிப்பிற்கு வழக்கமான பங்களிப்பைச் செய்யுங்கள். அதை எளிதாக்க, உங்கள் சேமிப்புக்கணக்கில் தானியங்கி மாதாந்திர பரிமாற்றத்தை அமைக்கவும்.

உங்கள் சேமிப்பை அதிகரிக்க வரி சேமிப்புத் திட்டங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் சேமிப்பில் வரி செலுத்துவதைக் குறைக்க EPF, PPF, NSC, ELSS, SSI, NPS போன்ற திட்டங்கள் ஒரு சிறந்த வழியாகும்.

எங்கே சேமிப்பது?

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச தொகையை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் சேமிப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பல விருப்பங்கள் உள்ளன. இது ஒரு வங்கியில் சேமிப்புக்கணக்கு போல எளிமையாக இருக்கலாம். இது தொடர்ச்சியான அல்லது நிலையான வைப்பு அல்லது தபால் அலுவலக சேமிப்புகள் போன்றவை இருக்கலாம்.

சேமிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய கருத்துகள்:

- > உங்கள் சேமிப்பு பன்முகப்படுத்தப்பட்ட கருவிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் (முதலீடுகளின் தொகுதி பார்க்கவும்).
- > அவற்றில் சில பகுதிகள் திரவ சொத்தாக இருக்க வேண்டும், அப்போது தான் உங்களுக்குத் தேவைப்படும் போது பணத்தை எடுக்க முடியும்.
- > உங்கள் பணத்தை மிகவும் ஆபத்தான கட்டுப்பாடற்ற கருவிகளில் வைக்க வேண்டாம், ஒருவேளை நீங்கள் பணத்தை இழக்கக்கூடும்!!!



வங்கி என்பது ஒரு நிதி நிறுவனம் ஆகும். இது பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகையைப் பெற்று வரவுகளை உருவாக்குகிறது. இந்தியாவில் வங்கித் துறையை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI).

கட்டுப்படுத்துகிறது.

பல்வேறு வகையான வங்கி வைப்புகளை சுருக்கமாகப் பார்க்கலாம்:-

சேமிப்பு கணக்கு (தேவை வைப்பு)

குறுகிய கால சேமிப்புக்குச் சேமிப்பு கணக்குகள் மிகவும் வசதியானது. நீங்கள் எந்த வங்கியிலும் சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இது உங்கள் சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் சிறிதளவு வட்டியும் கிடைக்கும். உங்கள் பணத்தை உங்களுக்குத் தேவையான போதெல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

தொடர் வைப்பு (கால வைப்பு)

RD எனப் பிரபலமாக அறியப்படும் தொடர் வைப்புத்தொகைகள், ஒரு கார் வாங்குவது போன்ற எந்தவொரு சிறப்புச் சந்தர்ப்பங்களுக்கும் அவ்வப்போது சேமிப்பதன் மூலம் ஒரு நிதியை உருவாக்க விரும்பினால் சிறந்தது. பெரிய அளவிலான சேமிப்பு இல்லாத நபர்களுக்கு இவை பொருத்தமானவை.

நிலை வைப்பு (கால வைப்பு)

பொதுவாக FD என அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் ஒரு தொகையை டெபாசிட் செய்யலாம். வைப்புத்தொகையாளருக்கு ஒரு நிலையான வைப்பு ரசீது வழங்கப்படுகிறது. இது முதிர்ச்சியின் போது வைப்புத்தொகை வழங்கப்படும். திரும்ப பெறுவது அனுமதிக்கப்படாது. இருப்பினும், தேவைப்பட்டால், அபராதம் செலுத்துவதன் மூலம் நிலையான வைப்புக் கணக்கை மூடுமாறு வைப்புத்தொகை கேட்கலாம்.

வைப்பு காப்பீடு

தி டெப்பாசிட் இன்சூரன்ஸ் அன்ட் கிரிடிட் கேரன்ட்டி கார்ப்பரேஷன் (DICGC) சேமிப்பு, நிலை, நடப்பு, தொடர் போன்ற அனைத்து வைப்புகளையும் காப்பீடு செய்கிறது. ஒரு வங்கியில் உள்ள ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் அதிகபட்சமாக, 5,00,000 வரை காப்பீடு செய்யப்படுகிறார்கள்

"தி நேஷனல் மிஷின் ஃபார் பினான்ஷியல் இன்சூலுஷனிள் கீழ் "பிரதான் மந்திரி ஜன-தன்ஜோஜனா (PMJDY)" திட்டம் ஆரம்பத்தில் ஆகஸ்ட் 28, 2014 அன்று 4 வருட காலத்திற்கு (இரண்டு கட்டங்களாக) தொடங்கப்பட்டது. குறைந்தது ஒரு அடிப்படை வங்கி கணக்குடன் வங்கி வசதிகளுக்கான உலகளாவிய அணுகலை இது எதிர்பார்க்கிறது ஒவ்வொரு வீட்டிற்கும், நிதி அறிவு, கடன் அணுகல், காப்பீடு மற்றும் ஒய்வூதியம் ஆகியவற்றை வழங்குகிறது.

விரிவான PMJDY திட்டத்தை 28.8.2018 க்கு பிறகும் நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. "ஒவ்வொரு வீட்டிலிருந்தும்" "ஒவ்வொரு வயதுவந்தோருக்கும்" கணக்குகளைத் திறப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், பின்வரும் மாற்றங்களை நடைமுறைப்படுத்துகிறது:

- (i) தற்போதுள்ள ஒவர் டிராஃப்ட் (OD) வரம்பு ரூ. 5,000 லிருந்து ரூ. 10,000 ஆக அதிகரித்தல்
- (ii) OD வரை பெறும் செயலில் உள்ள PMJDY கணக்குகளுக்கு ரூ. 2000 வரை எந்த நிபந்தனைகளும் இணைக்கப்படவில்லை.
- (iii) 18-60 வயதிலிருந்து 18-65 வயதாக திருத்தப்பட்ட OD வசதியைப் பெறுவதற்கான வயது வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது
- (iv) புதிய ரூபே அட்டை வைத்திருப்பவர்களுக்கு தற்செயலான காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் வரை 28.8.2018 க்குப் பிறகு திறக்கப்பட்ட புதிய பி.எம். ஜே.டி.ஓய் கணக்குகளுக்கு வழங்கப்படும்.

மேலும் தகவலுக்கு: <https://pmjdy.gov.in/>

இந்தியாவில் வங்கி

பாரம்பரிய வணிக வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்: பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கம் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது. இந்தியாவில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் இந்த வகைகளின் கீழ் வருகின்றன. எடுத்துக்காட்டு: SBI, BOB, PNB போன்றவை.

தனியார் துறை வங்கிகள்: தனியார் பங்குதாரர்கள் தனியார் துறை வங்கிகளில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து விதிகளையும் விதிமுறைகளையும் வகுக்கிறது. எடுத்துக்காட்டு: HDFC பேங்க், ICICI பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்றவை.

பிராந்திய கிராமப்புற வங்கிகள்: இந்த வங்கிகள் முக்கியமாக சமுதாயத்தின் பலவீனமான பிரிவினரான குறு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு நிறுவனங்கள் போன்றவற்றை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்டன. அவை முக்கியமாக வெவ்வேறு மாநிலங்களில் பிராந்திய மட்டங்களில் செயல்படுகின்றன.

கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகள்: இந்தியாவில் கிராமப்புற கூட்டுறவு கடன் அமைப்பு முதன்மையாக விவசாயத் துறைக்குக் கடன் வழங்குவதை உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இது முப்பரிமாண அமைப்புடன் செயல்படுகிறது முதன்மையாக விவசாயக் கடன் சங்கங்கள் கிராம அளவிலும், மத்திய கூட்டுறவு வங்கிகள், மாவட்ட அளவிலும் மாநில கூட்டுறவு வங்கிகள் மாநில அளவிலும் செயல்படுகிறது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (UCBs) நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

புதிய வங்கி மாதிரிகள்

பேமண்ட் வங்கிகள்: இந்த வங்கிகள் கட்டுப்படுத்தப்பட்ட வைப்புத்தொகையை ஏற்க முடியும், இது தற்போது ஒரு வாடிக்கையாளருக்கு, Rs. 100,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது இது மேலும் அதிகரிக்கப்படலாம். பணம் செலுத்தும் வங்கிகள் ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளை வழங்க முடியும். எடுத்துக்காட்டு: இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB)

சிறு நிதி வங்கிகள்: வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் அடிப்படை கடன் வழங்குவதற்கான அடிப்படை வங்கி சேவையை வழங்குதல் ஆகிய சேவைகளை இது வழங்குகிறது. சிறு வணிக அலகுகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், மைக்ரோ மற்றும் சிறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா துறை நிறுவனங்கள் போன்ற பிற வங்கிகளால் சேவை செய்யப்படாத பொருளாதாரத்தின் சில பகுதிகளுக்கு நிதி சேர்க்கை வழங்குவதே இவற்றின் நோக்கம் ஆகும்.

டெவலப்மெண்ட் பினான்ஸ் இன்ஸ்டிடியூஷன் (DFI)

டெவலப்மெண்ட் பினான்ஸ் இன்ஸ்டிடியூஷன் (DFI), என்பது ஒரு மேம்பாட்டு வங்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நிதி நிறுவனமாகும், இது வணிகமற்ற அடிப்படையில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆபத்து மூலதனத்தை வழங்குகிறது. எடுத்துக்காட்டு: ஸ்மால் இந்தஸ்ட்ரிஸ் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா (SIDBI), நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிக்கல்சர்ஸ் அன்ட் ரூரல் டெவலப்மெண்ட் (NABARD), நேஷனல் ஹவுசிங் பேங்க் (NHB) போன்றவை.

மைக்ரோ:பினான்ஸ் இன்ஸ்டிடியூஷன் (MFI)

மைக்ரோ:பினான்ஸ் முக்கிய செயல்பாடுகளாகக் கொண்ட நிறுவனங்கள் மைக்ரோ:பினான்ஸ் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மைக்ரோ கிரெடிட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், காப்பீடு, பணம் அனுப்புதல் மற்றும் தனிநபர் ஆலோசனை, பயிற்சி மற்றும் மைக்ரோ வணிகங்களை தொடங்குவதற்கான ஆதரவு போன்ற நிதி அல்லாத சேவைகளை வழங்குவதற்கும் உதவுகின்றன.


நான்-பேங்கிங் பினான்சியல் கம்பெனி (NBFC):RBI ஆல் சட்டப்பிரிவு 1956/2013 இன் கீழ் பதிவு செய்யப்பட்டவை தான் இந்த நான்-பேங்கிங் பினான்சியல் கம்பெனிகள் ஆகும். கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள், பத்திரங்களை கையகப்படுத்துதல், குத்தகை வணிகம், வாடகை-கொள்முதல், காப்பீட்டு வணிகம், சிட் வணிகம் போன்றவற்றில் NBFC ஈடுபட்டுள்ளது. அவை வங்கிகளிலிருந்து வேறுபட்டவை, பொதுவாக அவர்கள் கோரிக்கை வைப்பதொகையை ஏற்க முடியாது, மேலும் கட்டணத்தின் மற்றும் தீர்வு அமைப்புகளும் கிடையாது.

வணிக நிருபர் (BC): வங்கிகளின் முகவர்களாக பணியாற்ற உள்ளூர் தனிநபர்களையும் மற்றவர்களை BC யாக நியமிக்க வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த BC க்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) அடிப்படையிலான சாதனங்களான கையடக்க இயந்திரங்கள், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான சாதனங்கள், மொபைல் போன்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். வங்கிக் கிளைகள் நம்முடைய வசிப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் BC க்கள் நம்முடைய வீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்குகிறார்கள்.

கடன் மற்றும் பொறுப்பு மேலாண்மை

பெரும்பாலான மக்கள் வீடு, கார் அல்லது குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்கு பணம் கடன் வாங்க வேண்டும். இது கடன் என்று அழைக்கப்படுகிறது. நிதி வல்லுநர்கள் பெரும்பாலும் நல்ல கடன் மற்றும் மோசமான கடன் ஆகியவற்றை வேறுபடுத்துகிறார்கள். நல்ல கடன் என்பது மதிப்பை உருவாக்கும் அல்லது நீண்ட காலத்திற்கு அதிக செல்வத்தை உருவாக்கும் ஒரு முதலீடாகும். மோசமான கடன் என்பது உடனடியாக மதிப்பைக் குறைக்கும் ஒன்றை வாங்குவதற்காக வாங்கும் கடன் ஆகும்.

டெபிட்கார்டு Vs கிரெடிட்கார்டு



உங்கள் தேவை என்ன?

<p>கடன் தொகையைச் சரியாகப் பராமரிக்காதது, பணத்தை செலவுப்பதற்கு திராணது.</p>	<p>கடன் தொகையைச் சரியாகப் பராமரிக்காதது, கடன் வாங்குவதற்கு நிகரானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் உணை வட்டியுடன் செலுத்தலாம்.</p>
--	--

நீங்கள் எவ்வளவு செலவழிக்கலாம்?

<p>உங்கள் கணக்கில் இருக்கும் தொகையை மட்டுமே நீங்கள் செலவழிக்க முடியும்.</p>	<p>உங்கள் கடன் வரம்புவரை நீங்கள் செலவழிக்க முடியும்.</p>
---	--

அது உங்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கும்?

<p>கடன் வாங்குவதைத் தவிரக்கவும்</p>	<p>தினசரி செலவுகளைக் கணக்கிடவும்</p>	<p>வரவு செலவைத் திட்டமிடவும்</p>	<p>மதிப்பை உருவாக்கவும்</p>	<p>வெகுமதிகளை அதிகம் பெறவும்</p>	<p>கொள்முதல் பாதுகாப்பைப் பெறவும்</p>
-------------------------------------	--------------------------------------	----------------------------------	-----------------------------	----------------------------------	---------------------------------------

குறுகியகாலகடன்
எ.கா:
பணிமூலதனம்,
கிரிடிகார்டு

கடன்


நடுத்தர/நீண்ட காலகடன்
எ.கா:
வீட்டுக்கடன்,
தொழில்துறைக

கிசான் கிரெடிட் கார்டு (KCC)

- ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் NABARD ஆகியவை விவசாயிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய பணக் கடன் வசதிகளைப் பெற உதவுவதற்காக KCC யை உருவாக்கி இருக்கிறது.
- விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்களை உடனடியாக வாங்க விவசாயிகள் KCC யைப் பயன்படுத்தலாம். பயிர்களை வளர்ப்பதற்கு குறுகிய கால மற்றும் சரியான நேரத்தில் கடன் தேவைகளுக்கு இது உதவியாக இருக்கிறது.

காசோலை

காசோலை என்பது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்த உத்தரவிடும் ஆவணம் ஆகும்.



அரசாங்க கடன் திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

வித்யலட்சுமி போர்ட்டல் மூலம் கல்வி கடன்கள்

- ❖ கல்விக் கடன்களைப் பெறுவதற்கான எளிதான மற்றும்பயனுள்ள அமைப்பு, நிதி பற்றாக்குறையால் எந்தவொரு மாணவரும் தங்கனது கல்வியை நடுவில் விட்டுவிடக்கூடாது
- ❖ பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. பார்வையிடவும் www.vidyalakshmi.co.in

பிரதான்மந்திரிஅவாஸ்யோஜனா(PMAY)

- ❖ குறைந்தவருமானக்குழுபொருளாதாரீ தியாகபலவீனமானபிரிவுமற்று ம்நடுத்தரவருமானக்குழுவினருக்கானகடன்இணைக்கப்பட்டமானியத்திட்டம்.
- ❖ தனிநபர்கள்தங்கள்முதல்வீட்டைவாங்கும்போதுஅல்லதுஒருபுதியகட்டுமானத்திற்குமானியம்பெறறகுதியுடையவர்கள்பார்வையிடவும்: <https://pmaymis.gov.in>

பிரதான்மந்திரிமுத்ராயோஜனா(PMMY)

- ❖ சிறுமற்றும்நடுத்தரநிறுவனங்களின்உரிமையாளர்கள்அல்லதுதொழில் முனைவோருக்குவணிககடன்களைவழங்கும்அரசுத்திட்டம்
- ❖ வழங்கப்பட்டகடன்கள்: ஹிஷூ, கிஷோர்மற்றும்தாரூன்உட்படப்பட்டகடனின்அளவைப்பொறுத்து
- ❖ தேவையானமுக்கியஆவணங்கள்: அடையாளத்திற்கானசான்று, வாங்கியபொருட்களின்மேற்கோள்மற்றும்வகைசான்றிதழ்கள் பார்வையிடவும்: <https://www.mudra.org.in>

தொகுதி 3 டிஜிட்டல்

டிஜிட்டல் பேமண்ட் என்பது பணம் செலுத்துபவர் மற்றும் பணம் வாங்குபவர் ஆகிய இருவரும் மின்னணு முறைகளைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் பெறவும் செய்கிறார்கள்



டிஜிட்டல் பேமண்ட்களின் நன்மைகள்

- வேகமானது, எளிதானது மற்றும் வசதியானது.
- பொருளாதார மற்றும் குறைந்த பரிவர்த்தனை கட்டணம்.
- வாடிக்கையாளர்கள் கண்காணிக்கக்கூடிய பரிவர்த்தனைகளின் டிஜிட்டல் பதிவை வழங்குகிறது.
- எந்தவொரு பேமண்டுக்கும் ஒரே தீர்வை வழங்குகிறது

டிஜிட்டல் பேமண்டில் செய்யக்கூடியவையும் செய்யக்கூடாதவையும்

செய்யக் கூடியவை	செய்யக்கூடாதவை
உங்கள் மொபைல் மற்றும் கணினிக்கு பாஸ்வேர்டைப் பயன்படுத்துங்கள், இதனால் உங்கள் கணினிகளை வேறு யாரும் அணுக முடியாது.	மொபைல் பேங்கிங் லாகின் மற்றும் பாஸ்வேர்டை ஒருபோதும் தொலைபேசியில் சேமிக்க வேண்டாம். அதை மனப்பாடம் செய்யுங்கள் அல்லது வேறு எங்காவது எழுதுங்கள்.
உங்கள் வங்கியின் பாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வலைதளத்தை எப்போதும் தவறாமல் பார்வையிடவும்	உங்கள் மொபைல் போனை ஒருபோதும் கவனிக்காமல் விட்டுவிட்டு மொபைல் பேங்கிங் ஆப்பில் உள்ளுழைய வேண்டாம்.
உங்கள் பரிவர்த்தனை முடிந்தவுடன் உங்கள் இன்டெர்நெட் பேங்கிங்கை லாக் அவுட் செய்யவும்	மொபைல் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது உங்கள் தொலைபேசியை ஒருபோதும் கலந்துகொள்ள வேண்டாம்
உங்கள் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதை உங்கள் வங்கியில் புகாரளிக்கவும்	நம்பமுடியாத மற்றும் சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து ஆப்களை ஒருபோதும் டௌன்லோட் செய்ய வேண்டாம்

டிஜிட்டல் பேமண்ட் முறைகள்

பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவை குறைந்த பண சமுதாயமாக மாற்றுவதற்கும் ஒரு பகுதியாக, டிஜிட்டல் பேமண்ட்களின் பல்வேறு முறைகள் உள்ளன.

(ஆதாரம்: www.cashlessindia.gov.in)

பேங்கிங் காட்டுகள்	பேங்க் ப்ரீபெய்ட் காட்டுகள்
இன்டெர்நெட் பேங்கிங்	பாய்ண்ட் ஆஃப் சேஸ்
மொபைல் பேங்கிங்	அன்ஸ்ட்ரக்சர் சப்லிமெண்ட்ரி சர்வீஸ் டேட்டா (USSD)
மைக்ரோ ATMs	ஆதார் எனேபிள்ட் பேமெண்ட் சிஸ்டம் (AEPS)
மொபைல் வெலட்ஸ்	யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்பேஸ் (UPI)

இன்டெர்நெட் பேங்கிங்

ஆன்லைன் பேங்கிங், ஈ-பேங்கிங் அல்லது வெர்ச்சுவல் பேங்கிங் என்றும் அழைக்கப்படும் இன்டெர்நெட் பேங்கிங் என்பது ஒரு மின்னணு கட்டண முறையாகும், இது ஒரு வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு நிதி நிறுவனத்தின் வலைத்தளத்தின் மூலம் பலவிதமான நிதி பரிவர்த்தனைகளை நடத்த உதவுகிறது. பரிவர்த்தனைகளின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேஷனல் எலெக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்ஃபர் (NEFT)

பயனாளியின் கணக்கு எண் மற்றும் IFSC (இந்தியன் பினான்சியல் சிஸ்டம் கோட்) ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் வேறு கணக்கிற்கு நிதி பரிமாற்றம் (Indian Financial System Code). குறைந்தபட்ச வரம்பு: வரம்பு இல்லை அதிகபட்ச வரம்பு: வரம்பு இல்லை

ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் (RTGS)

பயனாளியின் கணக்கு எண் மற்றும் IFSC கோடைப் பயன்படுத்தி அதிக மதிப்பு பரிவர்த்தனைகளுக்கு வசதியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கியின் உண்மையான நேரத்திற்கு உண்மையான நேர அடிப்படையில் நிதி பரிமாற்றம் குறைந்தபட்ச வரம்பு: 2 லட்சம் அதிகபட்ச வரம்பு: வரம்பு இல்லை

இம்மீடியட் பேமெண்ட் சர்வீஸ் (IMPS)

உடனடி நிதி பரிமாற்றத்திற்கு வசதியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக்கு நிதி பரிமாற்றம். மொபைல் மூலம் நிதி பரிமாற்றத்திற்கு, வங்கி வழங்கும் மொபைல் மனி ஐடிண்டிஃபையர் (MMID) தேவை. பயனாளியின் கணக்கு எண் மற்றும் IFSC கோடைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யலாம்.

IMPS, NEFT மற்றும் RTGS ஆகியவை 24 x 7 கிடைக்கக்கூடியதாக இருக்கிறது

மொபைல் பேங்கிங்

மொபைல் பேங்கிங் என்பது ஒரு வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒரு சேவையாகும், இது மொபைல் போன் அல்லது டேப்லெட் போன்ற மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் பல்வேறு வகையான நிதி பரிவர்த்தனைகளை நடத்த வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

மொபைல் வாலட்

மொபைல் வாலட் டிஜிட்டல் என்பது வடிவத்தில் பணத்தை கொண்டு செல்வதற்கான ஒரு வழியாகும். ஒரு நபரின் கணக்கை டிஜிட்டல் வாலட்டுடன் இணைக்க வேண்டும், அதில் பணத்தை ஏற்ற வேண்டும். பெரும்பாலான வங்கிகளில் அவற்றின் இ-வாலட்டுகள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. எ.கா. Paytm, Freecharge, Mobikwik, Oxigen, Airtel Money, போன்றவை ஆகும்.

பாயிண்ட் ஆஃப் சேல்

பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) என்பது விற்பனை செய்யப்படும் இடம் ஆகும். அது மேக்ரோ மட்டத்தில், ஒரு PoS, மால், சந்தை அல்லது நகரமாக இருக்கலாம். மைக்ரோ மட்டத்தில், சில்லறை விற்பனையாளர்கள், PoS வாடிக்கையாளர் ஒரு பரிவர்த்தனையை முடிக்கும் பகுதி, அதாவது செக்அவுட் கவுண்டர் போன்றதாகக் கருதுகின்றனர். இது வாங்கும் இடம் என்றும் அழைக்கப்படுகிறது.

மைக்ரோ ATMs

மைக்ரோ ஏடிஎம் என்பது அடிப்படை வங்கி சேவைகளை வழங்க வணிக நிருபர்களால் (BC) பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாகும். இந்த தளம் வணிக நிருபர்களுக்கு (உள்ளூர் சில்லறைக் கடை உரிமையாளராக இருக்கலாம் மற்றும் 'மைக்ரோ ஏடிஎம்' ஆக செயல்படும்) உடனடி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும்.

ஆதார் எனேபிள்ட் பேமெண்ட் சிஸ்டம் (AEPS)

AEPS என்பது வங்கி தலைமையிலான மாதிரியாகும், இது ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு வங்கியின் வணிக நிருபர் (BC) / வங்கி மித்ரா மூலம் PoS (பாயிண்ட் ஆஃப் சேல் / மைக்ரோ ஏடிஎம்) இல் ஆன்லைனில் இயங்கக்கூடிய நிதி பரிவர்த்தனையை அனுமதிக்கிறது.



அன்ஸ்ட்ரக்சர் சப்லிமெண்ட்ரி சர்வீஸ் டேட்டா (USSD)

புதுமையான கட்டண சேவை *99 # அன்ஸ்ட்ரக்சர் சப்லிமெண்ட்ரி சர்வீஸ் டேட்டா (USSD) சேனலில் செயல்படுகிறது. இந்த சேவை அடிப்படை அம்ச மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி மொபைல் வங்கி பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. USSD அடிப்படையிலான மொபைல் வங்கியைப் பயன்படுத்துவதற்கு மொபைல் இன்டெர்நெட் டேட்டா வசதி இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதிக்கான சிறந்த அணுகல் அதிகரிப்பதற்கும், வங்கிச் சமுதாயத்தை பிரதான வங்கிச் சேவைகளில் சேர்ப்பதற்கும் இது பயன்படுகிறது.

யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்பேஸ் (UPI)

பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் ஆப்பில் (எந்தவொரு பங்கேற்பு வங்கியிலும்), பல வங்கி அம்சங்கள், தடையற்ற நிதி செயல்பாடுகள் மற்றும் மேர்ச்சண்ட் பேமெண்ட்களை ஒரே இடத்தில் இணைக்கும் அமைப்பு.

இந்த அமைப்பில், VPA (வெர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ்) ஐப் பயன்படுத்தி எந்த ஸ்மார்ட் போன் மூலமும் பரிவர்த்தனைகள் 24 x 7 நேர அடிப்படையில் செய்ய முடியும். ஒருவர் UPI- இயக்கப்பட்ட வங்கி பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களைப் பயன்படுத்தி உள்ளூழைய வேண்டும்.

இறுதி பயனருக்கான UPI யின் நன்மைகள்:

- > தனியுரிமை- வெர்ச்சுவல் கட்டண முகவரியை மட்டும் பகிரவும், வேறு முக்கியமான தகவல்களை மட்டும் பகிரவும்
- > பல பயன்பாடு - டெலிவரி / பில் ஸ்பிலிட் ஷேரிங் / மெர்ச்சண்ட் பேமெண்ட்கள் / பணம் அனுப்புதல் ஆகியவற்றை ஒரு கிளிக் 2 FA - பின் மட்டுமே உள்ளிடுவதன் மூலம் பரிவர்த்தனைக்கு அங்கீகாரம்
- > பல்வேறு இண்டெர்பேசில் பணிபுரியுங்கள் - வெப் இண்டெர்பேசில் உருவாக்கப்பட்ட கோரிக்கை, மொபைல் இண்டெர்பேசில் அங்கீகாரம் (ஆப்)
- > 24 x 7 நேரமும் வாடிக்கையாளர் தனது தனிப்பட்ட சாதனத்தில் பரிவர்த்தனை செய்கிறார்.
- > மேலும் தகவலுக்கு, கீழ்க்கண்ட இணைப்பைக் காண்க:
For Further Information, See the Link:
<https://www.npci.org.in/product-overview/upi-product-overview>

UPI 2.0




இது UPI அமைப்பின் புதிய பதிப்பாகும், இது பயனர்கள் தங்கள் ஒவ்வொரு கணக்குகளை யுபிஐ கைப்பிடியுடன் இணைக்க உதவுகிறது.

குறிப்பிட்ட வணிகருக்கு ஒரு ஆணையை வழங்குவதன் மூலம் பயனர்கள் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே அங்கீகரிக்க முடியும்..

UPI 2.0 பதிப்பில் பரிவர்த்தனைகளுக்கான விலைப்பட்டியலைக் காணவும் சேமிக்கவும் ஒரு அம்சம் இருந்தது.

தொகுதி 4 ஆயுள் காப்பீடு

விபத்து அல்லது கடுமையான நோய் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இதனை யாராலும் திட்டமிட முடியாது. இந்த விஷயங்கள் உங்களுக்கு நிகழும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கலாம். ஆனால் பலர் வாங்க வேண்டிய காப்பீட்டை வாங்குவதை நிறுத்திவிடுகிறார்கள். ஆனால் விபத்துக்கள் நடக்கின்றன. விபத்து நிகழும்போதுதான், பாதுகாப்பிற்காகக் காப்பீட்டுத் தொகையை நாம் எடுத்திருக்க வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். காப்பீடு என்பது நிதி இழப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாகும், மேலும் ஒரு தற்செயலான அல்லது நிச்சயமற்ற இழப்பின் அபாயத்திலிருந்து பாதுகாக்கப் பயன்படுகிறது.



காப்பீட்டை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:

1. ஆயுள் காப்பீடு
2. பொதுக் காப்பீடு

1. ஆயுள் காப்பீடு

நீங்கள் மரணம் அடைந்த உடன் ஆயுள் காப்பீடு உங்களுடைய பயனாளிக்கு நிதியை கொடுக்கிறது. நீங்கள் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியில் சேரும் போது, ஒரு பயனாளியின் பெயரைக் குறிப்பிடுகிறீர்கள். உங்களுடைய குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக உங்களின் ஆண்டு வருவாயில் 7 லிருந்து 10 மடங்கு மதிப்புள்ள இன்சூரன்ஸில் சேர பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டு வகைகள்

கால காப்பீடு: இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயலில் இருக்கும் மற்றும் பாலிசி காலத்தின் போது உங்களுக்கு எதுவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு ஏற்பட்டால், உங்களின் நியமனிகள் உறுதிப்படுத்தப்பட்ட தொகை பெறுவார்கள். பிரீமியம் திரும்பப் பெற முடியாது என்றாலும், இது சிறந்த இடர் குறைப்பை அளிக்கிறது.

எண்டோவ்மென்ட் இன்சூரன்ஸ்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அல்லது இறப்பிற்கு பின்னர் மொத்த தொகையை செலுத்த உருவாக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம். பொதுவான முதிர்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பு வரை அல்லது பத்து, பதினென்று அல்லது இருபது ஆண்டுகள் ஆகும்.

முழு வாழ்க்கை: நீங்கள் உங்களுடைய பிரீமியத்தை செலுத்தும் வரை நிரந்தர ஆயுள் காப்பீட்டு வகைகள் நடைமுறையில் இருக்கும்.

யூனிட் லிங்குடு இன்சூரன்ஸ்: இது காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு ஆகும். பாலிசிதாரர் செலுத்திய பிரீமியத்தின் ஒரு பகுதி காப்பீட்டுத் தொகையை வழங்க பயன்படுத்தப்படுகிறது மற்றும் மீதமுள்ள பகுதி பங்கு மற்றும் கடன் கருவிகளில் முதலீடு செய்யப்படுகிறது

2. பொதுக் காப்பீடு

இது போன்ற திட்டங்கள் தனிநபர்களின் வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்பில்லாத பாலிசிகள் ஆகும். இத்தகைய பாலிசிகள் பாலிசிதாரருக்கு சொத்து மற்றும் உடல் நலத்தின் அபாயத்திற்கு எதிராகக் காப்பீடு செய்யப்படுகின்றன

i) சுகாதார காப்பீடு



இன்றைய காலகட்டங்களின் சிகிச்சைக்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு மருத்துவரிடம் உடல்நிலை சரி இல்லை என்று சென்றாலே தற்போது நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து ரூபாய் 300 லிருந்து 3000 ரூபாய் வரை செலவாகும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்து நீங்கள் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனில், நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் பணத்தை நிறைய இழக்க நேரிடும். அதிக அளவில் ஹாஸ்பிடல் பில் செலுத்த வேண்டி இருக்கும். இத்தகைய நிதி இழப்புகளைத் தவிர்க்க, நாம் நம்மைக் காப்பீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை உள்ளடக்கிய அடிப்படை மருத்துவ சேவையை உள்ளடக்கிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அளிக்கிறது.

ii) சுகாதாரம்-இல்லா காப்பீடு



a) வாகனம் / மோட்டார் காப்பீடு

வாகன காப்பீடு (மோட்டார் காப்பீடு / கார் காப்பீடு / ஆட்டோ காப்பீடு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வாங்கப்படும் காப்பீடு ஆகும். எந்தவொரு சட்டரீதியான பொறுப்பு மற்றும் / அல்லது வாகனத்திற்கு எதிர்பாராத சேதம் ஏற்படும் ஆபத்துக்கு எதிராக வாகனத்தின் உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும். வாகன காப்பீட்டுக்கான பாதுகாப்பு இரண்டு வகையாகும்:

மோட்டார் மூன்றாம் தரப்பு (TP) பொறுப்பு காப்பீடு:
மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது ஒரு சட்டரீதியான தேவை மற்றும் சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகனமும் இந்த காப்பீட்டைக் கட்டாயமாகப் பெற வேண்டும். ஒரு பொது இடத்தில் வாகனத்தை நாம் ஒட்டிக் கொண்டு செல்லும் போது மூன்றாம் தரப்பினர் உயிருக்கு அல்லது சொத்துக்களுக்கு ஏதேனும் காயம் அல்லது சேதம் ஏற்பட்டால் வாகனத்தின் உரிமையாளர் சட்டப்படி பொறுப்பாவார். காப்பீடு செய்யாமல் ஒரு பொது இடத்தில் மோட்டார் வாகனத்தை ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மூன்றாம் தரப்பினர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது அல்லது விபத்து காரணமாக இருப்பது அவர்களுக்கு ஏற்படும் காயம் அல்லது இறப்பு போன்றவற்றைக் காப்பீட்டு பாலிசி உள்ளடக்கி இருக்கிறது, அதற்காக காப்பீட்டாளர் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்கப்படுவார்.

மோட்டார் ஒன் டேமேஜ் (OD) காப்பீட்டு பாதுகாப்பு:காப்பீடு செய்து உள்ள வாகனத்திற்கு ஏற்படும் எதிர்பாராத சேதத்தை இது உள்ளடக்கியது.

மேலே உள்ள இரண்டு காப்பீடுகளையும் உள்ளடக்கிய பாலிசிகள் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் பாலிசியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்..

b) சொத்து காப்பீடு

சொத்து காப்பீடு என்பது பொதுக் காப்பீட்டின் மிகப் பரந்த வகையாகும், மேலும் உங்களுக்கு வேண்டிய காப்புறுதி வகை நீங்கள் பாதுகாக்க விரும்பும் சொத்தின் வகையைப் பொறுத்தது. மிகவும் பிரபலமான சொத்து காப்பீடு என்பது நிலையான தீ காப்பீட்டுக் கொள்கையாகும், மேலும் தீ மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களுக்கு எதிராக காப்பீட்டு பாதுகாப்பை இது அளிக்கிறது. வெள்ளம், வெள்ளப் பெருக்கு, சூறாவளி, புயல் போன்றவை ஆகும். அது போல தீ காப்பீட்டுக் கொள்கையின் கீழ் வரக்கூடிய பல விதமான சொத்துக்கள் குடியிருப்புகள், அலுவலகங்கள், கடைகள், மருத்துவமனைகள், தொழில்துறை / உற்பத்தி அபாயங்கள் மற்றும் இயந்திரங்கள், ஆலைகள், உபகரணங்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது; மூலப்பொருள், செயல்பாட்டில் உள்ள பொருட்கள், தொழிற்சாலை ஆபத்துகளுக்கு வெளியே சேமிப்பு ஆபத்துகள் உள்ளிட்ட பொருட்கள்; தொழில்துறை அபாயங்கள் போன்றவற்றின் தொழிற்சாலைக்கு வெளியே அமைந்துள்ள தொட்டிகள் / எரிவாயு டேங்குகள், போன்றவை ஆகும்.

ஒரு தனிநபரின் வீட்டிற்கு ஆரோக்கியமான காப்பீட்டுப் பாதுகாப்பின் தொகுப்பை வழங்குவதால் வீடு \ வீட்டுக்காரர்களின் காப்பீடு முக்கியமானது.

இதேபோல், கடைக்காரர்களின் பேக்கேஜ் பாலிசி அதிக அளவிலான கடைக்காரர்களின் காப்பீடு செய்ய முடியாத அனைத்து ஆபத்துகளுக்கும் காப்பீடு செய்யவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீ, புகம்பம், மின்னல், வெள்ளம், கொள்ளை போன்ற பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக இது திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இந்தக் பாலிசி கட்டிடம், அதில் உள்ள பொருட்கள், கடையில் வைக்கப்பட்டுள்ள பணம் போன்றவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

c) மற்ற காப்பீடுகள்

பயண காப்பீடு

பரந்த பயண காப்பீடு வழங்குகிறது:

- ❖ அவசர மருத்துவ காப்புறுதி
- ❖ எதிர்பாராத ரத்து அல்லது உங்கள் பயணத்தைப் பாதியிலே நிறுத்த வேண்டியதன் காரணமாக உண்டாகும் இழப்புகள்
- ❖ இறப்பு மற்றும் இயலாமைக்கான காப்புறுதி
- ❖ பணியாளர் பொறுப்பு காப்புறுதி
- ❖ பயண சாமான்களுக்காக காப்புறுதி

குழு காப்பீடு

இது ஒரு வரையறுக்கப்பட்ட நபர்களுக்குக் காப்புறுதி அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சமுதாயத்தின் உறுப்பினர்கள் அல்லது தொழில்முறை சங்கம் அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையாளிப்பவரின் பணியாளர்கள்.

பயிர்க் காப்பீடு

வறட்சி, வெள்ளம், பிற இயற்கை பேரழிவுகள் மற்றும் பூச்சி தொற்று ஆகியவற்றால் பயிர்களுக்கு இழப்பு அல்லது சேதம் உண்டானால் இது விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகையைக் கொடுக்கிறது.

இந்திய அரசின் காப்பீட்டு திட்டங்களின் எடுத்துக்காட்டுகள்

பிரதான்மந்திரிகரகூடியோஜனா (PMSBY)

- ❖ 18 வயதுமுதல்70வயதிற்குஉட்பட்டவங்கிகணக்குவைத்துள்ளவர்களுக்கு2லட்சம்வரைவிபத்துக்காப்பீட்டுத்தொகையைஅளிக்கிறது
- ❖ ஒருஉறுதிசெய்யப்பட்டஆண்டுதோறும்பிரீமியம்தொகைரூபாய் .12 / - வங்கிகணக்கிலிருந்துஆட்டோடெபிட்வசதிமூலம்பிடித்தம்செய்யப்படும்.
- ❖ ஒருநபர்சேமிப்புவங்கிகணக்குவைத்துஇருந்தால்மட்டுமேஇந்திட்டத்தில்சேரத்தகுதிபெறுவார்.
- ❖ விபத்துகாரணமாகநிரந்தரமற்றும்உடல்ஊனமுற்றோர்(<https://financialservices.gov.in/insurance-divisions>) காப்பீட்டுஉள்ளடக்கியது.)

பிரதான்மந்திரிஜான்ஆரோக்யயோஜனா (PMJAY) – ஆயுஷ்மான்பாரத்

- ❖ ஏழை,தாழ்த்தப்பட்டகிராமப்புறமற்றும்நகர்புறதொழிலாளர்களுடம்பங்களின்அடையாளம்காண்பட்டுஅவர்களுக்குகாதாரவசதிகளைஅளிக்கிறது
- ❖ குடும்பஅளவு,
- ❖ வயதுஅல்லதுபாலினம்போன்றவற்றிற்குஎந்ததடையும்இல்லை
- ❖ மருத்துவமனையில்சேர்க்பட்டால்(<https://www.pmiay.gov.in>) சிகிச்சைக்காககுடும்பத்தினர்பணம்செலுத்தவேண்டியதில்லை.

பிரதான்மந்திரிபாசல்பியோஜனா (PMFBY)

- ❖ பயிர்க்காப்பீட்டுத்திட்டம்விவசாயிகளைப்பயிர்சேதஇழப்பிலிருந்துகாப்பீட்டின்மூலம்பாதுகாப்புஅளிப்பதைநோக்கமாகக்கொண்டுஇருக்கின்றது.
- ❖ வறட்சி, வறட்சிகாலங்கள், வெள்ளம், பயிர்கள்நீரில்மூழ்குவது, பூச்சிகள்மற்றும்நோய்கள், நிலச்சரிவுகள், இயற்கைமற்றும்மின்னல், ஆலங்கட்டியழை, சூறாவளி, புயல்போன்றபலவிதமானஇயற்கைசீற்றங்களுக்குஎதிராகஇந்திட்டம்விவசாயிகளுக்குக்காப்பீடுசெய்கிறது.
- ❖ அறுவடைக்குப்பின்னர்ஏற்படும்இழப்புகளுக்கு 14 நாட்கள்வரைஇந்திட்டம்உள்ளடக்கியது(<https://pmfby.gov.in>)

பிரதான்மந்திரிஜீவன்ஜோதிபீமாயோஜனா (PMJJBY)

- ❖ 18 வயதில்இருந்து50வயதிற்குஉட்பட்டவங்கிகணக்குவைத்திருப்பவர்களுக்கு (சேமிப்புவங்கி/சி) 2 லட்சம்ஆயுள்காப்பீட்டுத்தொகையைஅளிக்கிறது.
- ❖ ஆட்டோடெபிட்வசதிவாயிலாகஒருஒரேமாதிரியநவரூபாநந்திரிபிரீமியதொகைரூபாய் ரூபாய் 330 / - வங்கிகணக்கிலிருந்துபிடித்தம்செய்யப்படும்.
- ❖ (<https://financialservices.gov.in/insurance-divisions>)

உரிமை கோரல்

உங்களுடைய இரு சக்கர வாகனம் திருட்டு போய் விட்டது அல்லது உங்களுக்கு விபத்தை ஏற்பட்டு இருப்பது போன்ற எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் போது, உரிமை கோர வேண்டிய நேரம் இது. நீங்கள் உரிமை கோரும் போது, உங்கள் காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகளின் படி உங்களுக்கு நேர்ந்த இழப்பிற்கான பணத்தைக் கொடுக்குமாறு காப்பீட்டு நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்கிறீர்கள்.நீங்க யார் மூலம் காப்பீடு செய்தீர்களோ அந்த தரகர், முகவர் அல்லது நிறுவனத்தை விரைவில் தொடர்பு கொள்ளுங்கள். ஏனென்றால் பெரும்பாலான நிறுவனங்கள் நேர வரம்புகளை கொண்டு உள்ளன. அதற்குள் நீங்கள் உங்களுடைய கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் இல்லாமல், உங்களுடைய உரிமைகோரலைச் சமர்ப்பிக்கும் போது வேண்டிய அனைத்து துணை ஆவணங்களையும் மறக்காமல் கொடுக்க நினைவில் கொள்ளுங்கள்.

தொகுதி 5 முதலீடு

முதலீடு என்பது உங்களுடைய நிதி இலக்குகளை எதிர்கொள்ளப் பலனளிக்கும் செயலாக இருக்கலாம்; இருப்பினும், முதலீடு சிக்கலானது இது பெரும்பாலும் ஆபத்துகளுடன் வருகிறது. தகுந்த அறிவுடன், உங்களுக்கு உகந்ததாக இருக்கும் சிக்கலான நிலை மற்றும் ஆபத்து அளவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

முக்கிய காரணிகள்

ஒவ்வொரு முதலீட்டின் போதும், வருவாய், ஆபத்து மற்றும் பணப்புழக்கம் குறித்துக் குறைந்தது மூன்று முக்கிய காரணிகளை நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.



வருவாய் என்பது, ஒரு முதலீட்டாளர் அவரது முதலீட்டில் இருந்து பெறும் லாபம். அது இரண்டு விதத்தில் கிடைக்கிறது: வருவாய் அல்லது முதலீட்டு லாபங்கள்.

பணயம் என்பது நிச்சயமற்றது. உங்கள் முதலீடு ஒரு நல்ல வருவாயை தருமா அல்லது நீங்கள் முதலீடு செய்த பணத்தை இழந்து விடுவீர்களா என்பது நிச்சயமாகத் தெரியாது. பணயம் மற்றும் வருவாய் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும், அப்படி என்றால் அதிக வருவாய் வேண்டுமென்றால் நீங்கள் அதிக அளவில் பணயத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.





பணமாக்குதல் என்பது தற்போதைய சந்தை விலையில் அல்லது கிட்டத்தட்ட அந்த விலையில் ஒரு முதலீட்டை விரைவாகப் பணமாக்கக் கூடிய அல்லது விற்கக்கூடிய திறன் ஆகும். இது முதலீட்டின் மதிப்பைப் பாதிக்கிறது. படபியலிடப்பட்ட பங்குகள் மற்றும் அரசாங்க பத்திரங்கள் எளிதில் பணமாக்கக் கூடியவை எனினன்றால் நீங்கள் வழக்கமாக அவற்றை எளிதாக விற்கலாம்.

முதலீட்டு இலக்குகள்

உங்களுடைய முதலீட்டு இலக்குகள் நீங்கள் வாழ்கையில் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் (மாணவர், பணியாளர், ஓய்வு பெற்றவர், முதலியன) என்பதைச் சார்ந்தது. பிறநபர்களிடம் இருந்து உங்களுடைய முதலீட்டு இலக்குகள் மாறுபட்டதாக இருக்கும், மேலும் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ப இலக்குகள் மாறும். பொதுவாக, நீங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான இலக்குகளைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் மதிப்பில் நீண்டகால வளர்ச்சியை எதிர்நோக்கலாம், மேலும் அவசரநிலை காலங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான நிதியை விரும்புகிறீர்கள். ஒவ்வொரு விட்டிலும் பல மாறுபட்ட இலக்குகள் இருக்கும், மேலும் ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட முதலீட்டு உத்தி அவசியம் ஆகும்.

தனிப்பட்ட காரணிகள் முதலீட்டிற்கான வாய்ப்புகளில் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை காண ஒரு எளிய வழி, உங்களுடைய வாழ்க்கையில், நீங்கள் இருக்கும் உங்கள் வாழ்க்கையின் நிலை குறித்து யோசிக்க வேண்டும்.

Stage 1



நீங்கள் இளம் வயதில், பணயம் வைக்கத் தயாராக இருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கான நீண்ட காலத்திற்குத் திட்டமிடுகிறீர்கள். உங்கள் முதலீடுகளின் மதிப்புகள் குறையும்பட்சத்தில், அவற்றைச் சீர்செய்து மீண்டும் உருவாக்க உங்களுக்கு நீண்ட காலம் இருக்கிறது.

Stage 2




நீங்கள் புதியதாக குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க விரும்புகிறீர்கள். அப்போதும் நீங்கள் நீண்ட காலத்திற்குத் திட்டமிடுகிறீர்கள், ஆனால் உங்கள் கையிருப்பின் ஒரு பகுதியை குறைந்த கால சேமிப்பு இலக்குகள் மற்றும் அவசர தேவைகள் அல்லது வீடு போன்றவற்றைக் கொள்முதல் செய்வதற்கு வைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்.

Stage 3



உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது, உங்களுக்குக் குறைந்த கால சேமிப்புகளின் தேவை குறைவாக இருக்கும் மற்றும் உங்களால் ஓய்வு பெற்றபின் உங்கள் தேவைகளுக்காகச் சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கையின் வருவாய் உச்சநிலையில் இருக்கும் மற்றும் முதலீடு செய்வதற்கும் பணம் நிறைய இருக்கும் ஆனால் ஆபத்தான வழிகளில் முதலீடு செய்வதற்கு விரும்பமாட்டீர்கள்.

Stage 4



நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு, உங்கள் முதலீடுகளானது தொடர்ந்து நம்பகமான வருவாயை, உங்களது பொதுவான அல்லது தனிப்பட்ட ஓய்வு உணியத்துடன் இணைந்து வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.

பணவீக்கம் மற்றும் முதலீட்டில் அதன் தாக்கம்

பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வைக் குறிப்பிடுகிறது. காலப்போக்கில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் போது, ஒரு யூனிட் பணத்தின் திறன், ஒரு ரூபாயாக இருந்தாலும் அல்லது 100 ரூபாயாக இருந்தாலும் பொருட்கள் மற்றும் சேவைகளை நாம் வாங்குவதற்கான திறன் குறைந்து கொண்டே செல்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணத்தின் கொள்முதல் திறன் குறைகிறது. நிதித் திட்டத்தின் போது உங்கள் முதலீடுகளில் பணவீக்கத்தின் விளைவுகளை மனதில் கொள்வது அவசியம்.

பணவீக்கம் என்னுடைய முதலீட்டு முடிவில் எப்படி தாக்கத்தை பாதிக்கிறது?

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு வாடாப்பாவின் விலை ரூபாய் .5 / -ஆக இருந்தது, ஆனால் இப்போது அது ரூபாய் .10 / - விற்கிறார்கள். விலையின் அதிகரிப்பு அதிக அளவு அல்லது சிறந்த தரத்தின் விளைவாக கிடைப்பது, ஆனால் பணவீக்கம் பொருட்களின் விலையை பாதிக்கும் என்பதால்.



பணத்தின் நேர மதிப்பு: நேரத்தைப் பொறுத்து பணத்தின் மதிப்பின் மாற்றம் பணத்தின் நேர மதிப்பு என்ற கருத்தைக் குறிக்கிறது. தற்போதைய நேரத்தில் கிடைக்கக்கூடிய பணம் அதன் சாத்தியமான திறன் காரணமாக எதிர்காலத்தில் அந்த தொகையை விட அதிகமாக இருக்கும்.

பல்வகைப்படுத்தல் உங்களுடைய முதலீடுகள் அனைத்தையும் ஒரே



இடத்தில் செய்வது ஒரு போதும் நல்லதல்ல. உங்களுடைய பணத்தை நீங்கள் பலவற்றில் முதலீடுகள் செய்யலாம், ஒன்று அல்லது இரண்டில் பணத்தை இழந்தால், மற்றவற்றின் மூலம் உங்கள் முதலீடுகளை சமநிலை படுத்திக் கொள்ளலாம். இது

பல்வகைப்படுத்தல் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய பணத்தை நீங்கள் முதலீடுகள் செய்யும் போது ஆபத்தைக் குறைக்க இது ஒரு வழியாகும்.

பத்திர சந்தையில் முதலீடு

பத்திரங்களை பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: பங்கு மற்றும் கடன்கள். பத்திரங்கள் பத்திர சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

முதன்மை சந்தை: முதல் முறையாக நிறுவனம் நேரடியாகப் பத்திரங்களை வெளியிடுகிறது எடுத்துக்காட்டு IPO (ஆரம்ப பொது சலுகை) இரண்டாம் நிலை சந்தை: பங்குச் சந்தைகளில் பத்திரங்களின் வர்த்தகம் எடுத்துக்காட்டு. BSE, NSE, போன்றவை.

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்

(KYC): அனைத்து பத்திர சந்தை முதலீட்டாளர்களுக்கும் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தேவைகளைச் SEBI குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் KYC (e-KYC)ஐ கலப்பமாக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்த SEBI அனுமதித்துள்ளது. தொழில்நுட்பத்தை உடயோகப்படுத்துவது முதலீட்டு செய்பவர்கள் இடைத்தரகர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தராமல் KYC ஐ முடிக்க இது உதவும்.

ஈக்விட்டி

ஈக்விட்டி என்பது ஒரு நிறுவனத்தின் ஒரு பகுதியாகும், இது பங்கு அல்லது முதலீட்டுப் பங்கு என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்கும் போது, அடிப்படையில் அந்த நிறுவனத்தில் நீங்களும் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். மேலும் நிறுவனம் லாபம் ஈட்டும் போது நீங்கள் லாபத்தின் ஒரு பங்கை எதிர்பார்க்கலாம். பொது / பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்த பங்குகள் பங்குச் சந்தைகளில் வியாபாரம் செய்யப்படுகின்றன. அவை பங்குகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஒரு சந்தையை வழங்குகின்றன. பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்தானது என்றாலும் கூட நிச்சயமாக மற்ற முதலீடுகளை விட அதிக நம்பிக்கை கொடுக்கிறது.

கடன் பத்திரங்கள்

கடன் பத்திரங்கள் என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை, முதிர்வுரும் தேதி மற்றும் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்துடன் ஒப்பந்தப் பத்திரம், கடன் பத்திரம், உறுதிமொழி குறிப்பு போன்ற கருவியாகும். இவை பெரும்பாலும் ஈகிவிட்டியை விட ஆபத்து குறைவானவை. ஒரு குழுமம் அல்லது அரசு நிறுவனம் கடனை ஏற்க முடிவு செய்தால், அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று ஒரு வங்கியிடமிருந்து நிதியுதவி பெறுவது, இரண்டாவது மூலதன சந்தைகளில் உள்ள முதலீட்டாளர்களுக்குக் கடன் கொடுப்பது. இது கடன் வழங்குதல் என்று குறிப்பிடப்படுகிறது

மியூச்சுவல் :பண்ட்

பல முதலீட்டாளர்களிடமிருந்து மியூச்சுவல் :பண்ட் பணத்தை திரட்டுகிறது மற்றும் பங்குகள், ஒப்பந்தப் பத்திரங்கள், குறுகிய கால பண-சந்தை கருவிகள், பிற பத்திரங்கள் அல்லது சொத்துக்கள் அல்லது இந்த முதலீடுகளின் சில இணைப்புகளின் முதலீடு செய்கிறது. மியூச்சுவல் :பண்ட் வைத்திருக்கும் ஒருங்கிணைந்த பங்குகள் அதன் முதலீடுகளின் வரம்பு என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவும் முதலீட்டாளரின்

நிதியின் இருப்பு சரியான அளவு உரிமையையும் அந்த இருப்புக்கள் கிடைக்கும் வருவாயைக் குறிக்கிறது.

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்(SIP): ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உறுதிசெய்யப்பட்ட தொகையை மியூச்சுவல் :பண்டில் முதலீடு செய்யப்படுவது, அது SIP என அழைக்கப்படுகிறது, இது தற்போது எதிர்கால முதலீட்டுத் திட்டமாக மாறிவருகிறது.

ஈக்விட்டி லிங்குடு சேவிங்க் ஸ்கீம் (ELSS): இவை மியூச்சுவல் :பண்ட் முதலீட்டுத் திட்டங்களாகும், அவை வருமான வரியைச் சேமிக்க உதவுகின்றன (வரி செலுத்துவோர் ரூபாய் 1.5 லட்சம் வரை குறிப்பிட்ட பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது மற்றும் வரி விதிக்கக்கூடிய வருவாயிலிருந்து விலக்கு அளிக்கிறது).

கோல்ட் ETF: கோல்டு ETF, அல்லது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் :பண்ட் தங்கம் போன்ற சொத்துகளில் முதலீடு செய்யும் ஒரு மூலப் பொருள் அடிப்படையிலான மியூச்சுவல் :பண்ட் ஆகும். இந்த பண்டமாற்று-வணிக நிதிகள் தனிப்பட்ட பங்குகளைப் போலவே செயல்படுகின்றன மற்றும் பங்குச் சந்தையில் இதே போல் வாணிகம் செய்யப்படுகின்றன.

சாவரின் கோல்ட் பாண்ட் (SGB):

கிராம கணக்கில் உள்ள அரசாங்க பத்திரங்கள் இவை ஆகும். அவை நாம் நேரடியாகத் தங்கத்தைக் கையில் வைத்திருப்பதற்கு மாறாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள் விற்பனை விலையை ரொக்கமாகக் கொடுக்க வேண்டும் மற்றும் பத்திரங்கள் முதிர்ச்சியடைந்தவுடன் பணமாக மீட்கப்படும். இந்த பத்திரத்தை ரிசர்வ் வங்கி இந்திய அரசின் சார்பாக வழங்கியுள்ளது.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் (REIT):

REIT என்பது ரியல் எஸ்டேட் துறையில் சொத்துக்களை வைத்திருக்கும் மற்றும் அவற்றின் மேம்பாட்டிற்கு நிதி உதவி அளிக்கக் கூடிய நிறுவனங்களாகும். இது எந்தவொரு சொத்துக்களையும் வாங்க வேண்டாம். நிர்வகிக்க வேண்டாம் அல்லது நிதியளிக்கவும் வேண்டாம். இது ரியல் எஸ்டேட் முதலீடுகளிலிருந்து ஈவுத்தொகையை பெற முதலீட்டாளர்களுக்கு உதவி செய்கிறது

அரசுத் திட்டங்களில் முதலீடு

- > நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிபிகேட்ஸ் (NSC)
- > போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்க்ஸ்/RD அக்கவுண்ட்
- > பப்ளிக் பிரோவிடெண்ட் :பண்ட்ஸ் (PPF)
- > கிசான் விகாஸ் புத்ரா (KVP)
- > சீனியர் சிட்டிசன் சேவிங்க்ஸ்ஸ்கீம் (SCSS)
- ❖ இந்த திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்குச் சிபாரிசு செய்யப்படுகின்றன.
- ❖ நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்த திட்டங்களின் வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.
- ❖ முதலீடு செய்யப்பட்ட முழுத் தொகையிலும் ஒரு சாவரின் உத்தரவாதத்தை அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் கொண்டுள்ளன. அதனால் அவை மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.
- ❖ மேலும் தகவலுக்கு <https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx> என்ற லிங்கில் பார்க்கவும்.

சுகன்யாசம்ரிதி யோஜனா (SSY):
SSY திட்டம் என்பது பெண் குழந்தைகளின் நலனுக்காக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சேமிப்பு திட்டமாகும். இதை 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர்களால் இந்த திட்டத்தில் சேர முடியும். பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு இதுபோன்ற இரண்டு கணக்குகளைத் திறக்கலாம் (அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தால் மூன்றாவது / நான்காவது கணக்கைத் திறக்க முடியாது). இந்த கணக்கின் கால வறையரை 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தை 18 வயதிற்குப் பிறகு திருமணம் செய்யும் வரை ஆகும்.




பணிஓய்வு மற்றும் ஓய்வூதியம்

ஒரு நிறைவான மற்றும் பயனுள்ள வேலை வாழ்க்கைக்குப் பின்னர், உடல் நலத்துடன், சுறுசுறுப்பான மற்றும் பாதுகாப்பான ஓய்வை நீங்கள் எதிர்நோக்குகிறீர்கள். நீங்கள் ஆரம்பத்திலே பணி ஓய்வு பெற்றாலும் அல்லது உங்கள் அனுபவமிக்க வருடங்களில் சிறப்பாக பணியாற்றினாலும், அதன் பின்னர் உங்களுடைய பிற்கால வாழ்க்கையில் நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பீர்கள் என்பதை அறிய நினைக்கிறீர்கள். உங்கள் பணி ஓய்வுக்குப் பிறகு செலவிட போதுமான பணம் உங்களிடம் உள்ளதா?

நீங்கள் பெரும்பாலான இந்தியர்களைப் போல இருந்தால், உங்கள் இளமைப் பருவ மற்றும் நடுத்தர ஆண்டுகளில் உங்களுடைய கவனம் நிதி ரீதியாக பல எதிர்பார்ப்புகளின் மீதே இருக்கும்: குழந்தைகளை வளர்ப்பது, வீடு வாங்குவது, வீட்டை பராமரிப்பது, விழாக்களைக் கொண்டாடுவது போன்றவற்றில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்துச் சிந்திக்கக் கூட நேரம் இல்லாமல் மிகவும் பிஸியாக இருக்கலாம், அல்லது நாம் பின்னர் பணத்தைப் பயன்படுவதற்கு இப்போது சேர்த்து வைப்பது கடினம்.

பணி ஓய்வூதியத் திட்டமிடலில் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்




பணவகை என்பது நுகர்பொருட்கள் மற்றும் சேவைகளின் உயரும் விலைகள் ஆகும். இது உங்களுடைய பணி ஓய்வூதிய தேவைகளை இரண்டு முறைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. முதலில் நீங்கள் வாங்கக் கூடிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. அதாவது நீங்கள் அதிக அளவு பணம் கொடுத்து அதே அளவு பொருட்களை வாங்குவதாகும். அடுத்ததாக, பணவகைத்தினால் உங்களுடைய பணி ஓய்வூதிய சேமிப்பும் மதிப்பை இழக்கிறது. நீண்ட காலம் வாழும் போது ஏற்படும் ஆபத்துகளை (ஆயுட்காலம் அதிகரித்தல்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 60 வயதிற்கு மேலும் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது, அதனால் பணி ஓய்வுக்குப் பிறகு நம்மைக் கவனித்துக்கொள்வதற்கும் அதே வாழ்க்கைத் தரத்தைப் பராமரிப்பதற்கும் அதிக அளவு பணத்தை ஒதுக்க வேண்டும். உங்கள் பணி ஓய்வு நிதியை திட்டமிடும் போது இவை அனைத்தும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நேஷனல் பென்ஷன் சிஸ்டம்

NPS என்பது இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட பங்களிப்பு பணி ஓய்வுத் திட்டமாகும், அதுவும் இல்லாமல் மக்களுக்கு வழக்கமான வருமானங்கள் கிடைக்காத போது வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் வழங்க PFRDA ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது. இது நாட்டில் 18 முதல் 65 வயதுக்கு உட்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வமாகவும் வெளிப்படையாகவும் இந்த திட்டம் உள்ளது. என்.பி.எஸ் சந்தா செலுத்துவதன் வாயிலாக உங்கள் பணி வாழ்க்கையில் நீங்கள் சேமித்து முறையாக முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்திற்குச் சந்தா குறைந்தபட்சம் ஆண்டுக்கு 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது, பொதுவாக 60 வயதிற்குப் பிறகு, உங்களுடைய பணத்தின் ஒரு பகுதி மொத்தத் தொகையாகக் கிடைக்கும்.

மீதமுள்ள தொகை மாத்தோறும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக நீங்கள் விரும்பக் கூடிய எந்தவொரு வருடாந்திர திட்டத்திலும் முதலீடு செய்யப்படும். NPS இல் உங்களுடைய முதலீட்டு தொகைக்கு, ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

NPS எவ்வாறு செயல்படுகிறது?



NPS வெவ்வேறான சொத்து வகைகளை அளிக்கிறது. அதாவது பங்கு, கார்ப்புரேட் கடன், அரசு பத்திரங்கள் மற்றும் மாற்று முதலீட்டு வகைகள். இதனால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பன்முகப்படுத்தலாம். மேலும், முதலீடுகள் மற்றும் சொத்து ஒதுக்கீடு குறித்த வரையறை செய்யப் பட்ட அறிவும் புரிதலும் கொண்ட சந்தாதாரர்கள், வயது அடிப்படையில், சொத்து வகைகள் முழுவதும் சொத்துக்களை முன் வரையறுக்கப்பட்ட முறையில் அளிப்பதன் வாயிலாக தானியங்கி பல்வகைப்படுத்தலுக்கு அளிக்கும் மூன்று வகை நிதிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்து எடுக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 நிபந்தனைகளில் NPS இலிருந்து நீக்க அனுமதிக்கப்படுகிறது:

- NPS சந்தாதாரரின் பணி ஓய்வு
- முன்கூட்டியே வெளியேறுதல்
- NPS சந்தாதாரரின் இறப்பு.

மேலும் தகவலுக்கு <https://www.pfrda.org.in> ஐ பார்வையிடவும்.

அடல் பென்ஷன் யோஜனா (APY)

அமைப்பு சாரா துறை சேர்ந்தவர்கள் மற்றும் உழைக்கக் கூடிய ஏழை



மக்களின் முதியோர் வருமான பாதுகாப்பு குறித்து இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளது, மேலும் அவர்கள் பணி ஓய்வுகாக சேமிக்க அவர்களை ஊக்குவிப்பதில் அக்கறை செலுத்துகிறது. 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட இந்தியாவில் இருக்கக் கூடிய எந்தவொரு குடிமகனும் 60 வயதிற்குப் பிறகு ஒரு மாதத்திற்கு 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்க APY இல் சேரலாம். நீங்கள் APY இல் சேர வேண்டுமானால் நீங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதிய தொகையைப் பெற விரும்பினால் 18 வயது உள்ளவர்கள் மாதம் வெறும் ரூபாய் 42 செலுத்த வேண்டும். செலுத்தும் தொகை வயதுக்கு ஏற்ப அதிகரிப்பதால், சிறு வயதிலேயே இந்தத் திட்டத்தில் சேருவது எப்போதும் நன்மை பயக்கும்.

நீங்கள் APY திட்டத்தில் சேரும் போது, முதுமை வயதில் சந்தோஷமாக வாழ நீங்க முன்னரே தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்கிறீர்கள், ஏனெனில் இந்தத் திட்டம் 60 வயதை அடைந்ததும் மூன்று பயன்களை நமக்கு வழங்குகிறது. சந்தாதாரர் ஆண் / பெண் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை சந்தாதாரர் இறந்து விட்டால் அவரின் மரணத்திற்குப் பிறகு, சந்தாதாரரின் வாழ்க்கைத் துணைக்கு அதே அளவு ஓய்வூதியம் வழங்கப்படும். சந்தாதாரர் மற்றும் அவரின் துணை இருவரும் இறந்த பிறகு, சந்தாதாரரின் 60 வயதில் திரட்டப்பட்ட ஓய்வூதிய மொத்தம், நியமனதாரருக்குத் திருப்பித் தரப்படும். சந்தாதாரர் அகால மரணம் அடைந்தால் (60 வயதிற்கு முன்னர் மரணம்), சந்தாதாரரின் துணை சந்தாதாரரின் APY கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்த முடியும் அல்லது APY கணக்கில் திரட்டப்பட்ட நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு <https://www.pfrda.org.in> ஐப் பார்வையிடவும்

மாறுபட்ட இலக்கு குழுக்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள்

அமைப்பு சாரா தொழிலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் (சுயதொழில் செய்பவர்கள்), மற்றும் நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் போன்ற பல்வேறு இலக்கு குழுக்களுக்கான ஓய்வூதிய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

i) பிரதான் மந்திரி ஷர்ம் யோகி மான்-தன் (PM-SYM) யோஜனா.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தன்னார்வ மற்றும்



பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டு வேலைப் பார்ப்பவர்கள், தெரு விற்பனையாளர்கள், மதிய உணவு தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், செங்கல் துளைத் தொழிலாளர்கள், செருப்பு தைப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள், வீட்டுத் தொழிலாளர்கள், துணி வெளுப்பவர், ரிக்ஷா இழுப்பவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சொந்த தொழில் வைத்து இருப்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், ஆடியோ விஷுவல் தொழிலாளர்கள் மற்றும் இதே போன்ற பிற தொழில்களின் மாத வருவாயானது மாதத்திற்கு ரூபாய் 15,000 / அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PM-SYM திட்டத்தில் சேர்த்துள்ள சந்தாதாரர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள்:

(i) குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம்: PM-SYM திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தாதாரரும், 60 வயது அடைந்ததும் மாதத்திற்கு ரூபாய் 3000/- குறைந்தபட்ச உறுதிப் படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.

(ii) குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு இருக்கும் போது, சந்தாதாரர் மரணம் அடைந்து விட்டால், சந்தாதாரரின் வாழ்க்கைத் துணைக்கு 50% ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமே பொருந்தும்

(iii) வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்: ஒரு பயனாளி தவறாமல் தவணை தொகையைச் செலுத்தி, ஏதேனும் காரணத்தால் மரணம் அடைந்து விட்டால் (60 வயதிற்கு முன்னர்), ஆண் / பெண்

துணை மீண்டும் தவணை தொகையை செலுத்துவதன் வாயிலாக திட்டத்தில் சேரவும் தொடரவும் உரிமை உண்டு அல்லது வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல் விதிமுறைகளின் படி திட்டத்தில் இருந்து வெளியேறலாம்.

ii) PMLVY (பிரதான் மந்திரி லகு வியாபரி மான்-தன், யோஜனா) இந்த ஓய்வூதிய திட்டமானது சில்லறை விற்பனையாளர்கள்

PM-SYM திட்டம் என்பது 50:50 அடிப்படையில் ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், அங்கு வயதுக்குட்பட்ட பங்களிப்புகள் பயனாளியால் அளிக்கப்படும் மற்றும் மத்திய அரசால் பொருந்தக்கூடிய பங்களிப்பு செய்யப்படும். எடுத்துக்காட்டாக, ஒரு நபர் 29 வயதில் இந்த திட்டத்தில் நுழைந்தால், அவர் 60 வயது வரை மாதத்திற்கு ரூபாய்.100 / - செலுத்த வேண்டும், அதற்கு சமமான தொகை ரூபாய். 100 / - மத்திய அரசால் செலுத்தப்படும்.

மற்றும் வர்த்தகர்களுக்கு (சுயதொழில் தொழிலாளர்கள்) முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.

இந்த திட்டத்தில் அனைத்து கடைக்காரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களும், ஜி.எஸ்.டி விற்பனை முதல் ரூபாய் 1.5 கோடிக்கும் குறைவான மற்றும் 18 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட சில்லறை வர்த்தகர்களும் இதில் சேரலாம். இத் திட்டத்தின் கீழ், 50% மாதம் தோறும் பயனாளியால் செலுத்தப்படும் மற்றும் அதே சமமான பொருந்தக் கூடிய தொகையை மத்திய அரசு செலுத்துகிறது. சந்தாதாரர்கள், 60 வயதை எட்டிய பிறகு, மாதத் தோறும் குறைந்தபட்ச உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியம் ரூபாய் 3,000 / வழங்கப்படும்.

iii) பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா (PMKMDY)

இந்த ஓய்வூதிய திட்டமானது நாட்டில் இருக்கின்ற நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs) மற்றும் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டமாகும். 60 வயதை எட்டிய பின்னர் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMFs) குறைந்தபட்சம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மற்ற ஓய்வூதிய திட்டங்கள்

இந்தியாவில், அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்ட ஓய்வூதிய திட்டங்களைத் தவிர, சில பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் வழங்க கூடிய ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. இந்த ஓய்வூதியத் திட்டங்கள் ஓய்வூதியத் திட்டத்துடன், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிற கூடுதல் சலுகைகளையும் நமக்கு கொடுக்கின்றன. இந்த ஓய்வூதிய திட்டங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

i) ஆயுள் காப்பீட்டுடன் ஓய்வூதியத் திட்டங்கள் (யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம்) யுலிப் போன்ற ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதியத்தின் கலவையாகும்.

ii) ஓய்வூதிய நிதி சார்ந்த ஹைபிரிட் பரஸ்பர நிதிகள்

iii) உடனடி வருடாந்திர திட்டங்கள் வருடாந்திர நிதிக்கு தொகையை வைப்பு செய்த உடனேயே வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகின்றன.


வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் குறை தீர்த்தல்

தற்போதைய உலகில் வளர்ந்து வரும் பிரச்சினையாக நிதி மோசடி அல்லது ஏமாற்றுதல் இருக்கின்றது. சட்டத்திற்கு புறம்பான திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்தது குறித்த புதிய செய்திகளை நாம் ஒவ்வொரு வருடமும் கேட்கிறோம். ஆனால் இந்த செய்திகள் மற்றவர்கள் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தடுக்க முடியவில்லை. ஏனென்றால், குற்றவாளிகள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள், மேலும் புதிய நபர்கள் கிடைப்பதற்காக அவர்கள் தங்களுடைய உத்திகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற அபாயங்களைத் தெரிந்து வைத்து இருப்பதன் வாயிலாக உங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இது போன்ற ஒன்றில் ஏமாந்த யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? மோசடி அல்லது ஏமாற்றுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முதல் விஷயம், அது என்னவென்று அறிந்து கொள்வது மற்றும் பலவிதமான மோசடி அல்லது ஏமாற்றுபவர்களை எவ்வாறு அங்கீகரிப்பது.

மோசடி அல்லது ஏமாற்றுதல் வகைகள்

மோசடி செய்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்கள் பல்வேறு முறைகளில் மக்களை குறிவைக்கின்றனர்: மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி

வாயிலாகவும், பாதிக்கப்பட்டவர்கள் முதலீடுகளைச் செய்யும்போது அவர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுவதன் வாயிலாகவும். போன்ஸி திட்டம், இது எவ்வாறு செய்யப் படுகிறது?



பேரளவு சந்தைப்படுத்தல் மோசடி

ஒரு முறையான நிறுவனத்தில் இருந்து வருவதை போல் ஒரு போலியான மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள், உங்களை ஒரு முறையற்ற இணையதளத்திற்கு அழைப்பு விடும் ஒரு இணைப்பை கிளிக் செய்ய சொல்கிறது. பாதுகாப்பை முன்னிட்டு, நிறுவனத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் தொலைபேசி மூலம் எந்த ஒரு பொருளையும் வாங்காதீர்கள்.



முதலீடு மோசடி

யாரோ ஒருவர் உங்களை ஒரு தொழிலில் முதலீடு செய்வதற்கு அல்லது ஒரு பொருளை வாங்கி விற்க சொல்லி அழைப்பு விடுகிறார். நீங்கள் புது உற்புயிர்களை இணைக்க வேண்டும் சிறிய காலத்திற்குப் பிறகு, புது உற்புயிர்கள் சேர்ந்து தடைப்படுகிறது. இந்த நேரத்தில் தான் இந்த நிறுவன் உரிமையாளர் உங்கள் பணத்துடன் காணாமல் போகிறார்.

லாட்டரி மோசடி

"வாழ்த்துக்கள்! நீங்கள் லாட்டரி/காண்டல் பெரிய பரிசு வென்றிருக்கிறீர்கள்! உங்கள் பரிசை பெறுவதற்கு, நீங்கள் ஒரு சிறு தொகை அல்லது வரிக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்! உண்மையான போட்டிகள், உங்கள் பரிசை பெறுவதற்குக் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.



கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி

உங்கள் அனுமதி இல்லாமல், உங்கள் கார்டு கார்டு விவரங்கள் அல்லது தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN) பயன்படுத்தும்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடி நடக்கிறது. உங்கள் PIN -ஐ ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.




தொடர்பு மோசடி

மதம், சமூக குழுக்கள் போன்ற பொதுவான காரணங்களைப் பகிர்ந்துகொள்ளும் குழுவினர்களின் நம்பிக்கையை மோசடியாளர்கள் சுலபமாக பெற்றுவிடுவார்கள். மோசடியாளர்கள், முதலீட்டாளர்களை அந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள சொல்வார்கள்.




குறை தீர்த்தல்- வங்கி, முதலீடு, காப்பீடு மற்றும் ஓய்வூதியம்

வங்கி- RBI




CMS: கம்ப்ளெய்ன்ட்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்

முதலீடுகள்- SEBI




மதிப்பெண்கள்:sebi கம்ப்ளெய்ன்ட்ஸ் ரிட்ரெஸ்ஸல் சிஸ்டம்

காப்பீடு - IRDAI



IGMS: ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் அமைப்பு
ஓய்வூதியம்



NCFE - நிதி கல்வி ஃப்ளாக்ஷிப் திட்டங்கள்

எங்களுடைய நிதிக் கல்வியின் திட்டங்கள் சமூகத்தில் இருக்கின்ற அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது, மொத்த மக்கள் தொகையில் இருக்கின்ற பலவேறு வயது வரம்புகளை கணக்கில் கொண்டுள்ளது.

பள்ளி அளவில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, - FETP மற்றும் MSSP

கல்லூரி அளவில் இளம்தலை முறையினருக்கு- FACT

எங்கள் சமூகத்தின் குறிப்பாக கிராம புற பகுதியில் உள்ள பெரியவர்களுக்கு, - FEPA

ஃபினான்சியல் எஜுகேஷன் ட்ரைனிங் ப்ரோக்ராம் (FETP)

NCFE இன் துவக்கமுயற்ச்சியான FETP என்பது நாட்டில் நிதி கல்வியறிவை செம்மைப்படுத்த மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பாரபட்சமற்ற தனிப்பட்ட நிதிக் கல்வியை அளிப்பதாகும். NCFE ஆனது பள்ளி ஆசிரியர்களுக்கான FETP ஐ நடத்தி வருகிறது, இந்தியா முழுவதும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. பயிற்சி முடிந்ததும், இந்த ஆசிரியர்கள் "மனி ஸ்மார்ட் டீச்சர்ஸ்" என்று சான்றிதழை பெறுவார்கள், மேலும் பள்ளிகளில் நிதிக் கல்வியை சுலபமாக்குவதோடு, அடிப்படை நிதி திறன்கள் மாணவர்களை சென்றறடைய அவர்களை ஊக்குவிப்பார்கள்.

எங்கள் இணையதளத்தில் (<https://www.ncfe.org.in/program/fetp>) ரிஜிஸ்ட்ரேசன் லிங்க் மூலம் தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான FETP ஐ பதிவுசெய்து எளிதாக்க NCFE பள்ளிகளை ஊக்குவிக்கின்றது.

மனி ஸ்மார்ட் ஸ்கூல் ப்ரோக்ராம் (MSSP)

MSSP என்பது நிதி கல்வியறிவை செம்மைப்படுத்துவதற்காகப் பள்ளிகளில் பாரபட்சமற்ற நிதிக் கல்வியை அளிப்பதற்கான NCFE இன் ஒரு புது முயற்சியாகும், இது ஒவ்வொரு மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கான முக்கியமான வாழ்க்கைத் திறன்கள் ஆகும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தற்போதுள்ள பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிதி கல்வியறிவைத் தானாக முன்வந்து அறிமுகம் செய்ய NCFE ஆனது பள்ளிகளை அழைக்கிறது. NCFE மற்றும் CBSE இரண்டும் ஒன்று சேர்ந்து ஆறாம் வகுப்பு லிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழுமையான ஸ்ட்டிடி மெடிரியலை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துகின்ற பள்ளிகள் "மனி ஸ்மார்ட் ஸ்கூல்ஸ்" என்று சான்றிதழ் அளிக்கப்படும் மற்றும் இந்த திட்டமானது வெற்றிகரமாக முடிந்தபின் ஒரு ஹீல்ட் / ட்ராஃபி மற்றும் இ-பேட்ஜ் அளிக்கப்படும்.

எங்கள் இணையதளத்தில் MSSP ப்ரோக்ராம் ரிஜிஸ்ட்ரேசன் செய்ய NCFE பள்ளிகளை ஊக்குவிக்கிறது: (<https://www.ncfe.org.in/program/mssp>)

ஃபினான்சியல் அவர்னஸ் அண்ட் கன்ஸூயூமர் ட்ரைனிங் (FACT)

FACT என்பது இளம் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு நேரடியாகத் தொடர்புடைய தலைப்புகளில் நிதிக் கல்வியை அளிப்பதற்கான NCFE ஆல் அறிமுகம் செய்யப் பட்ட ஒரு திட்டமாகும். இது அவர்களுக்கு நிதி ரீதியாகச் சாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்தத் திட்டம் இளம் தலைமுறையினருக்கு நிதி நுகர்வோர் என்ற முறையில் அவர்களுடைய உரிமைகள் மற்றும் பொறுப்புகள், நிதி இலக்குகளை எப்படி நிர்ணயம் செய்வது, அவர்களுக்குத் தேவைப்படும் சமயங்களில் உதவிக்கு எங்குச் செல்வது போன்றவற்றை அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எங்களுடைய இணையதளத்தில் (<https://www.ncfe.org.in/program/fact>) ரிஜிஸ்ட்ரேசன் லிங்க் மூலம் பட்டதாரி மற்றும் முதுகலை கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேசன் செய்யவதை எளிதாக்க NCFE ஊக்குவிக்கிறது.

ஃபினான்சியல் எஜுகேஷன் ப்ரோக்ராம் ஃபார் அடல்ட்ஸ் (FEPA)

ஃபினான்சியல் எஜுகேஷன் ப்ரோக்ராம் ஃபார் அடல்ட்ஸ் (FEPA) என்பது இந்தியாவின் வயது வந்த மக்களிடையே நிதிநிலை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக NCFE ஆல் திட்டமிடப் பட்டு அமல்படுத்தப்படும் நிதி கல்வியறிவு திட்டமாகும். அடையாளம் காணப்பட்ட வெவ்வேறான இலக்கு குழுக்கள் இந்த திட்ட கருதரங்கிற்கு கவனம் செலுத்தப்படும். இந்த திட்ட கருதரங்கில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய சொந்த நிதிகளை உகந்த முறையில் நிர்வகிக்க உதவும். மேலும், வங்கி, முதலீடு, காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டமிடல் தொடர்பான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய அடிப்படை அறிவை இந்த கருத்தரங்கு வழங்குகிறது.

FEPA குறித்த கூடுதல் விவரங்களுக்கு, இணைப்பைக் பார்க்கவும்: (<https://www.ncfe.org.in/program/fepa>)



राष्ट्रीय वित्तीय शिक्षा केन्द्र
National Centre for Financial Education
एक आर्थिक रूप से जागरूक और सशक्त भारत
A financially aware and empowered India

Promoted By :



NCFE – நிதி மேலாண்மை கல்வி மற்றும் முதன்மை திட்டங்கள்



MSSP



FETP



FACT



FEPA

தொடர்புக்கு:
தொலைபேசி: 022 – 68265115/114/106
தேசிய நிதி மேலாண்மை கல்வி மையம்
6 வது தளம், NISIM பவன், பிளாட் எண். 82,
செக்டர் – 17, வாஷி, நவி மும்பை – 400 703.

www.ncfe.org.in

info@ncfe.org.in

youtube.com/ncfeindia

twitter.com/ncfeindia

facebook.com/ncfeindia

instagram.com/ncfeindia